



தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம்,  
(ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் பின்புறம்,  
சென்னை - 600 035. தொலைபேசி எண்: 044-29515590

ஆணை நாள்: 05.01.2022

### முன்னிலை

திரு. ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,  
மாநிலத் தகவல் ஆணையர்

-----  
வழக்கு எண். CP554/F/2021(SA8442/F/2020)

திரு. S. அன்பு ... மேல்முறையீட்டாளர்  
/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
திருப்பெரும்புத்தூர். ... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	16.06.2020
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	17.07.2020
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	30.09.2020
ஆணையத்தின் ஆணை நாள்	03.02.2021
புகார் மனு நாள் பிரிவு 18(b)	23.03.2021

\*\*\*\*\*

### ஆணை

இவ்வழக்கின் விசாரணை ஏற்கனவே SA8442/F/2020, 03.02.2021 நாளிட்ட ஆணை வாயிலாக பொதுத் தகவல் அலுவலரை FMB Sketch பற்றிய தகவல்களை 7 தினங்களுக்குள் வழங்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு COVID-19 ஊரடங்கு காரணமாக (05.01.2022) அன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர்

திரு S. அன்பு, சென்னை மற்றும் திரு. வேலு, பொதுத் தகவல் அலுவலர்/ தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், திருப்பெரும்புதூர் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் 16.06.2020 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில், ஸ்ரீபெரும்புதூர் கிராமம் சர்வே எண் 75/5, 75/7D, 75/A மற்றும் 75/3 என்ற பட்டா எண்ணிற்கான நகலையும், Plot No.20 மற்றும் 21 இடத்திற்கான Field Map (FMB Sketch) நகலையும், அது தொடர்பான Layout நகலையும் வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலரும், மேல்முறையீட்டு அலுவலரும் தகவல் வழங்காத காரணத்தினால், மேல்முறையீட்டாளர் 17.07.2020 தேதியிட்டு சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவினையும், 30.09.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு 03.02.2021 முற்பகல் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு SA8442/F/2020, 03.02.2021 நாளிட்ட ஆணை வாயிலாக பொதுத் தகவல் அலுவலரை FMB Sketch பற்றிய தகவல்களை 7 தினங்களுக்குள் வழங்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. பொதுத் தகவல் அலுவலர் எந்த வித தகவலும் வழங்காத காரணத்தால், மேல்முறையீட்டாளர் ஆணையத்திற்கு 23.03.2021 நாளிட்ட புகார் மனுவினை தாக்கல் செய்துள்ளார். அப்புகார் மனுவின் அடிப்படையில், இவ்வழக்கு (05.01.2022) அன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான மேல்முறையீட்டாளர் பொதுத் தகவல் அலுவலர் தான் கோரிய முழுமையான தகவல்களை வழங்குவதாகவும், தான் அத்தகவல்களை பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்வதாகவும் ஆணையத்தில் தெரிவித்தார்.

5. இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மேல்முறையீட்டாளர் கோரிய தகவல்களை கூடிய விரைவில் வழங்குவதாக ஆணையத்தில் தெரிவித்தார்.

6. வாத பிரதிவாதங்களின்படி, மேல்முறையீட்டாளரின் கூற்றிற்கிணங்க முழுமையான தகவல்களை பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்வதாக ஒப்புதல் அளித்ததன் பேரில், இவ்வழக்கில் மேலும் விசாரணை செய்ய எந்த முகாந்திரமும் இல்லையெனக் கருதி இவ்வழக்கு முற்றாக்கம் செய்யப்படுகிறது.

ஓம்/- (ச.த. தமிழ்குமார்)  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவி பதிவாளர்

வழக்கு எண். CP554/F/2021 (SA8442/F/2020)

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
திருப்பெரும்புத்தூர்,  
காஞ்சிபுரம் மாவட்டம்.

மனுதாரர்

திரு. S. அன்பு,  
61, ஆற்காடு ரோடு,  
போளூர்,  
சென்னை - 600 116.

Copy to: Judgement File/ Spare.  
JE/PA-06/01/2022